

四级

Level 4

四级

1. 爱情 (爱情) àiqíng

<名> 男女相爱的感情 love between a man and a woman

① 姑娘和小伙子之间产生了爱情。Gūniang hé xiǎohuǒzi zhījiān chǎnshēngle àiqíng. | ② 他与妻子的爱情故事感动了身边所有的人。Tā yǔ qīzi de àiqíng gùshi gǎndòngle shēnbiān suǒyǒu de rén. | ③ 经历过两次离婚后，他不再相信爱情。Jīnglìguo liǎng cì líhūn hòu, tā bú zài xiāngxìn àiqíng. | ④ 爱情的力量是伟大的。Àiqíng de lìliàng shì wěidà de. | ⑤ 这个大学生收获了事业，也收获了爱情。Zhège dàxuéshēng shōuhuòle shìyè, yě shōuhuòle àiqíng.

2. 安排 ānpái

<动> 有计划、有条理地对人或事物进行安置或处理 arrange

① 经理安排我参加这次会议。Jīnglǐ ānpái wǒ cānjiā zhè cì huìyì. | ② 到了北京以后，朋友帮我安排了一切。Dàole Běijīng yǐhòu, péngyou bāng wǒ ānpáile yíqiè. | ③ 你们的座位都已经安排好了。Nǐmen de zuòwèi dōu yǐjīng ānpái hǎo le. | ④ 他这次来北京时间安排得很紧。Tā zhè cì lái Běijīng shíjiān ānpái de hěn jǐn. | ⑤ 你先安排生活问题，然后我们再谈工作。Nǐ xiān ānpái shēnghuó wèntí, ránhòu wǒmen zài tán gōngzuò.

<名> 对人或事物进行的安置或处理 arrangement

① 我今天听你的安排，你让我做什么我就做什么。Wǒ jīntiān tīng nǐ de ānpái, nǐ ràng wǒ zuò shénme wǒ jiù zuò shénme. | ② 这个星期天你有什么安排？Zhège xīngqītiān nǐ yǒu shénme ānpái? | ③ 对不起，明天晚上我已经有了安排了。Duìbuqǐ, míngtiān wǎnshang wǒ yǐjīng yǒu ānpái le. | ④ 大家对这次活动的安排都很满意。Dàijiā tā duì zhè cì huódòng de ānpái dōu hěn mǎnyì.

3. 安全 ānquán

<形> 没有危险; 不出事故 free from danger; safe

① 他在这里很安全, 没有任何危险。Tā zài zhèlǐ hěn ānquán, méiyǒu rènhé wēixiǎn. | ② 回到家中, 他感到安全多了。Huí dào jiā zhōng, tā gǎndào ānquán duō le. | ③ 他把东西放在了一个安全的地方。Tā bǎ dōngxi fàng zài le yí ge ānquán de dìfang. | ④ 汽车停在这里不太安全。Qìchē tíng zài zhèlǐ bú tài ānquán. | ⑤ 他总觉得坐飞机不太安全, 其实飞机比较起来是最安全的。Tā zǒng juéde zuò fēijī bú tài ānquán, qíshí fēijī bǐjiào qilai shì zuì ānquán de.

<名> 安全的状况 safety; security

① 路上一定要注意安全。Lùshang yíding yào zhùyì ānquán. | ② 他在国外, 妈妈很担心他的安全。Tā zài guó wài, māma hěn dānxīn tā de ānquán. | ③ 我们要保护孩子们的安全。Wǒmen yào bǎohù háizimen de ānquán.

4. 按时 (按时) ànshí

<副> 依照规定的时间 on time; on schedule

① 飞机按时起飞了。Fēijī ànshí qǐfēi le. | ② 他每天按时上班, 从来不迟到。Tā měi tiān ànshí shàngbān, cónglái bù chí dào. | ③ 我们按时到达了火车站。Wǒmen ànshí dào dǎo le huǒchē zhàn. | ④ 明天上午九点开会, 请大家按时参加。Míngtiān shàngwǔ jiǔ diǎn kāihuì, qǐng dàjiā ànshí cānjiā. | ⑤ 别忘了按时吃药。Bié wàngle ànshí chī yào.

5. 按照 ànzhào

<介> 把某种规定、计划等作为根据 (与后面的名词性成分组成介词短语做状语) according to

① 按照他的方法, 我做了这个菜。Ànzhào tā de fāngfǎ, wǒ zuò le zhè ge cài. | ② 你要按照医生说的话做, 病才会好得快。Nǐ yào ànzhào yīshēng shuō de huà zuò, bìng cái huì hǎo de kuài. | ③ 按照中国的法律, 你不能这么做。

Ànzhào Zhōngguó de fǎlǜ, nǐ bù néng zhème zuò. | ④ 按照学校的规定，你应该参加考试。Ànzhào xuéxiào de guīdìng, nǐ yīnggāi cānjiā kǎoshì. | ⑤ 请大家按照老师的要求做。Qǐng dàjiā ànzhào lǎoshī de yāoqiú zuò.

6. 暗 àn

<形> 光线不足；黑（跟“明”相对） dark (as opposed to “明 bright”)

① 灯光有点儿暗，我看不清。Dēngguāng yǒudiǎnr àn, wǒ kàn bu qīng. | ② 天快黑了，屋子里也暗了下来。Tiān kuài hēi le, wūzi lǐ yě ànle xiàlai. | ③ 这里太暗了，我们找个亮一点儿的地方吧。Zhèlǐ tài àn le, wǒmen zhǎo ge liàng yìdiǎnr de dìfang ba. | ④ 天阴得厉害，越来越暗，看起来是要下雨了。Tiān yīn de lìhai, yuè lái yuè àn, kàn qilai shì yào xià yǔ le. | ⑤ 你在这么暗的地方看书，对眼睛不好。Nǐ zài zhème àn de dìfang kàn shū, duì yǎnjīng bù hǎo.

7. 包括 bāokuò

<动> 包含（或列举各部分，或着重指出某一部分）

include; consist of; comprise

① 我去过很多国家，包括中国和美国。Wǒ qùguo hěnduō guójiā, bāokuò Zhōngguó hé Měiguó. | ② 包括老师，我们一共是20人。Bāokuò lǎoshī, wǒmen yígòng shì èrshí rén. | ③ 你喜欢的运动是否包括打篮球？Nǐ xǐhuan de yùndòng shìfǒu bāokuò dǎ lánqiú? | ④ 这篇文章包括三个部分。Zhè piān wénzhāng bāokuò sān ge bùfèn. | ⑤ 你们交的钱只包括学费和交通费，不包括书费和住宿费。Nǐmen jiāo de qián zhǐ bāokuò xuéfèi hé jiāotōngfèi, bù bāokuò shūfèi hé zhùsùfèi.

8. 保护 (保護) bǎohù

<动> 尽力照顾，使不受损害 protect

① 他用身体保护着这些孩子。Tā yòng shēntǐ bǎohùzhe zhèxiē háiizi. |

② 这个地区保护得很好，环境优美。Zhège dìqū bǎohù de hěn hǎo. huánjìng yōuměi. | ③ 你现在还小，保护不了父母。Nǐ xiànzài hái xiǎo, bǎohù bu liǎo fùmǔ. | ④ 由于受到了国家保护，老虎的数量开始增加了。Yóuyóu shòudào le guójiā bǎohù, lǎohǔ de shùliàng kāishǐ zēngjiā le. | ⑤ 对这里的古代建筑应该加以保护。Duì zhèlǐ de gǔdài jiànzhù yīnggāi jiāyǐ bǎohù.

9. 保证 (保證) bǎozhèng

<动> 担保; 答应一定做到 pledge; guarantee; assure; ensure

① 他已经保证以后不再说谎了。Tā yǐjīng bǎozhèng yǐhòu bú zài shuōhuǎng le. | ② 我借你的钱，下个星期保证还你。Wǒ jiè nǐ de qián, xià ge xīngqī bǎozhèng huán nǐ. | ③ 我保证所说的话都是真的。Wǒ bǎozhèng suǒ shuō de huà dōu shì zhēn de. | ④ 这项检查措施保证了产品的质量。Zhè xiàng jiǎnchá cuòshī bǎozhèng le chǎnpǐn de zhìliàng. | ⑤ 他向老师再三保证，以后不会迟到。Tā xiàng lǎoshī zàisān bǎozhèng, yǐhòu bú huì chídào.

<名> 作为担保的事物 that which guarantees

① 这项检查措施让产品质量有了保证。Zhè xiàng jiǎnchá cuòshī ràng chǎnpǐn zhìliàng yǒule bǎozhèng. | ② 团结是胜利的保证。Tuánjié shì shènglì de bǎozhèng. | ③ 你如果总是做不到，就没人相信你的保证了。Nǐ rúguǒ zǒngshì zuò bu dào, jiù méi rén xiāngxìn nǐ de bǎozhèng le.

10. 报道 (報道) bàodào

<动> 通过报纸、电视、网络等把新闻告诉群众

report (news); cover in newspaper, on TV, on the Internet, etc.

① 电视里正在报道这件事情。Diànshì lǐ zhèngzài bàodào zhè jiàn shìqíng. | ② 这条消息已经在报纸上报道了。Zhè tiáo xiāoxi yǐjīng zài bàozhǐ shang bàodào le. | ③ 我经常在网上看新闻，因为报道得及时。Wǒ jīngcháng zài wǎng shang kàn xīnwén, yīnwèi bàodào de jíshí. | ④ 记者正在做现场采访与报

道。 Jìzhě zhèngzài zuò xiàncǎng cǎifǎng yǔ bàodào.

<名> 用书面或广播、电视形式发表的新闻稿

news report in the form of writing, or over the radio

① 我看过了这件事情的新闻报道。 Wǒ kànguole zhè jiàn shìqíng de xīnwén

bàodào. | ② 他一个月写了好几篇报道。 Tā yí ge yuè xiěle hǎojǐ piān bàodào. |

③ 我觉得记者写的这篇报道很真实。 Wǒ juéde jìzhě xiě de zhè piān bàodào

hěn zhēnshí. | ④ 我写了一篇关于那场比赛的报道。 Wǒ xiěle yì piān guānyú

nà chǎng bǐsài de bàodào.

四级

11. 报名 (報名) bàomíng

<动> 把自己的名字报告给主管的人或单位等，表示愿意参加某种活动或组织

give one's name to the person, organization or institute in charge; sign up

① 我已经报名参加汉语学习班了。 Wǒ yǐjīng bàomíng cānjiā Hànyǔ xuéxí bān le. |

② 这次比赛请大家在网上报名。 Zhè cì bǐsài qǐng dàjiā zài wǎng shàng bàomíng. |

③ 我想参加五月份的 HSK 考试，不过还没有报名。 Wǒ xiǎng cānjiā wǔ

yuèfēn de HSK kǎoshì, búguò hái méiyǒu bàomíng. | ④ 你填一张报名表，就可

以加入篮球队。 Nǐ tián yì zhāng bàomíngbiǎo, jiù kěyǐ jiārù lánqiúduì. | ⑤ 我们

都报了名，准备参加演出。 Wǒmen dōu bàole míng, zhǔnbèi cānjiā yǎnchū.

12. 抱 bào

<动> 两手围住（常与“着”连用）

hold or carry in the arms; hug; embrace, usually correlated with “着”

① 他抱着一个大西瓜。 Tā bàozhe yí ge dà xīguā. | ② 这孩子太重了，我

抱不动了。 Zhè háiizi tài zhòng le, wǒ bào bu dòng le. | ③ 他抱起了那个孩子，

亲了一口。 Tā bàoqǐle nàge háiizi. qīnle yì kǒu. | ④ 他抱着一堆书走进来了。

Tā bàozhe yì duī shū zǒu jīnlái le. | ⑤ 比赛胜利了，他们激动得紧紧抱在一起。 Bǐsài shènglì le, tāmen jīdòng de jǐnjīn bào zài yìqǐ.

13. 抱歉 bàoriàn

<形> 心里不安，觉得对不起别人 sorry; regrettable

① 真抱歉，我迟到了。 Zhēn bàoriàn, wǒ chídào le. | ② 我明天没有时间，非常抱歉。 Wǒ míngtiān méiyǒu shíjiān, fēicháng bàoriàn. | ③ 我帮不了他的忙，感到很抱歉。 Wǒ bāng bu liǎo tā de máng, gǎndào hěn bàoriàn. | ④ 抱歉得很，我忘了给你带那本书。 Bàoriàn de hěn, wǒ wàngle gěi nǐ dài nà běn shū.

14. 倍 bèi

<量> 一个数的几倍就是这个数乘以几 times

① 他的工资两年增加了一倍。 Tā de gōngzī liǎng nián zēngjiāle yí bèi. | ② 这本词典比那本贵两倍。 Zhè běn cídiǎn bǐ nà běn guì liǎng bèi. | ③ 他的月收入差不多是我的四倍。 Tā de yuè shōurù chàbùduō shì wǒ de sì bèi. | ④ 今年的产量比去年高出了一倍。 Jīnnián de chǎnliàng bǐ qùnián gāochūle yí bèi.

15. 本来 (本来) běnlái

<形> 原有的 original

① 这件衣服本来的颜色是黄的，现在变白了。 Zhè jiàn yīfú běnlái de yánsè shì huáng de, xiànzài biàn bái le. | ② 我本来的想法不是这样的。 Wǒ běnlái de xiǎngfǎ bú shì zhèyàng de. | ③ 她本来的样子就挺好看，打扮后就更漂亮了。 Tā běnlái de yàngzi jiù tǐng hǎokàn, dǎban hòu jiù gèng piàoliang le. | ④ 我还是坚持我本来的意见。 Wǒ hái shì jiānchí wǒ běnlái de yìjiàn.

<副> ①原先; 先前 originally; at first

① 他本来挺胖的, 现在变瘦了。Tā běnlái tǐng pàng de, xiànzài biàn shòu le. |

② 我本来不想参加这次活动, 是他让我来的。Wǒ běnlái bù xiǎng cānjiā zhè cì huódòng, shì tā ràng wǒ lái de. | ③ 我们本来想去北京, 后来改变了计划。

Wǒmen běnlái xiǎng qù Běijīng, hòulái gǎibiànle jìhuà. | ④ 经理本来打算批评你的, 后来原谅你了。Jīnglǐ běnlái dǎsuàn pīpíng nǐ de, hòulái yuánliàng nǐ le.

②表示理所当然 of course; naturally

① 学生本来就应该好好学习。Xuésheng běnlái jiù yīnggāi hǎohǎo xuéxí. |

② 你本来就应该说实话。Nǐ běnlái jiù yīnggāi shuō shíhuà. | ③ 你本来就不应该出去玩儿。Nǐ běnlái jiù bù yīnggāi chūqu wánr. | ④ 你本来就应该听老师的话。Nǐ běnlái jiù yīnggāi tīng lǎoshī de huà.

16. 笨 bèn

<形> ①不聪明 stupid; foolish

① 我太笨了, 什么也学不会。Wǒ tài bèn le, shénme yě xué bu huì. | ② 她

说自己是个笨女孩儿。Tā shuō zìjǐ shì ge bèn nǚhái. | ③ 你一点儿也不笨, 只是方法不对。Nǐ yìdiǎnr yě bú bèn, zhǐshì fāngfǎ bú duì. | ④ 我们谁也不比

谁聪明, 谁也不比谁笨。Wǒmen shéi yě bù bǐ shéi cōngmíng, shéi yě bù bǐ shéi bèn. |

⑤ 你不要老觉得别人笨, 不如你。Nǐ búyào lǎo juéde biéren bèn, bùrú nǐ.

②不灵巧; 不灵活 clumsy; awkward

① 我嘴笨, 不会说好听的话。Wǒ zuǐ bèn, bú huì shuō hǎotīng de huà. | ② 他

的手笨得很, 打字特别慢。Tā de shǒu bèn de hěn, dǎzì tèbié màn. | ③ 他太

胖了, 走路显得很笨。Tā tài pàng le, zǒulù xiǎnde hěn bèn.

17. 笔记本 (筆記本) bǐjìběn

<名> ①用来记录的本子 notebook

① 每次开会的时候, 他都要带上笔记本。Měi cì kāihuì de shíhou, tā dōu

yào dàishang bǐjìběn. | ② 我上课的笔记本找不到了。Wǒ shàngkè de bǐjìběn zhǎo bu dào le. | ③ 这是谁的笔记本？上面没有名字。Zhè shì shéi de bǐjìběn? Shàngmiàn méiyǒu míngzì. | ④ 这个笔记本对我很重要。Zhège bǐjìběn duì wǒ hěn zhòngyào.

② 随身携带的电脑 laptop

① 这台笔记本可以无线上网。Zhè tái bǐjìběn kěyǐ wúxiàn shàngwǎng. | ② 大学生都有笔记本电脑。Dàxuéshēng dōu yǒu bǐjìběn diànnǎo. | ③ 我建议你买个笔记本，带着方便。Wǒ jiànyì nǐ mǎi ge bǐjìběn, dàizhe fāngbiàn. | ④ 这个包里是一台笔记本。Zhège bāo li shì yì tái bǐjìběn.

18. 毕业 (畢業) bì//yè

< 动 > 在学校或训练班学习完，达到了规定的要求，结束学习

graduate; finish school after completing one's term of study at a school or training course and meeting the requirements necessary to leave

① 我是 2005 年北京大学毕业的。Wǒ shì èr líng líng wǔ nián Běijīng Dàxué bìyè de. | ② 弟弟明年就要大学毕业了。Dìdi míngnián jiù yào dàxué bìyè le. | ③ 我大学毕业已经 12 年了。Wǒ dàxué bìyè yǐjīng shí'èr nián le. | ④ 他毕业后去了一家公司工作。Tā bìyè hòu qù le yì jiā gōngsī gōngzuò. | ⑤ 你是什么时候毕业的？Nǐ shì shénme shíhòu bì de yè? | ⑥ 他考试不及格，毕不了业。Tā kǎoshì bù jígé, bì bu liǎo yè.

19. 遍 biàn

< 量 > 一个动作从开始到结束的过程为一遍

(for actions) once through; a time

① 这部电影我看了三遍。Zhè bù diànyǐng wǒ kàn le sān biàn. | ② 我没听懂，请你再说一遍好吗？Wǒ méi tīngdǒng, qǐng nǐ zài shuō yí biàn hǎo ma? | ③ 这

个字我写了五遍才记住。Zhègè zì wǒ xiěle wǔ biàn cái jìzhù. | ④ 他一遍又一遍地修改自己的文章。Tā yí biàn yòu yí biàn de xiūgǎi zìjǐ de wénzhāng. | ⑤ 我已经找了两遍了，还是没找到钥匙。Wǒ yǐjīng zhǎole liǎng biàn le. háishi méi zhǎodào yàoshi.

< 动 > 普遍；全面 all over; everywhere

① 这两年他几乎走遍了世界。Zhè liǎng nián tā jīhū zǒubiànle shìjiè. | ② 他找遍了屋子，也没找到那本书。Tā zhǎobiànle wūzi. yě méi zhǎodào nà běn shū. | ③ 他演的电影我都看遍了。Tā yǎn de diànyǐng wǒ dōu kànbiàn le. | ④ 在这儿，好看的石头遍地都是。Zài zhèr, hǎokàn de shítou biàndì dōu shì. | ⑤ 春天，漫山遍野都开满了各种好看的花儿。Chūntiān, mànshān-biànyě dōu kāimǎnle gè zhǒng hǎokàn de huār.

20. 标准 (標準) biāozhǔn

< 名 > 检查事物是否达到要求的准则 standard; criterion

① 他符合我们的用人标准。Tā fúhé wǒmen de yòng rén biāozhǔn. | ② 在这个问题上，我不知道对错的标准是什么。Zài zhègè wèntí shàng, wǒ bù zhīdào duì-cuò de biāozhǔn shì shénme. | ③ 公司招聘人才有一套严格的标准。Gōngsī zhāopìn réncái yǒu yí tàò yángé de biāozhǔn. | ④ 如果你能达到这个标准，就可以毕业。Rúguǒ nǐ néng dá dào zhègè biāozhǔn, jiù kěyǐ biyè. | ⑤ 你所说的“能力”，可以告诉我们具体标准吗？Nǐ suǒ shuō de “nénglì”, kěyǐ gàosu wǒmen jùtǐ biāozhǔn ma?

< 形 > 合乎准则的 serving as or conforming to a standard

① 他的普通话很标准。Tā de pǔtōnghuà hěn biāozhǔn. | ② 他会说一口标准的英语。Tā huì shuō yí kǒu biāozhǔn de Yīngyǔ. | ③ 他是个非常标准的好丈夫。Tā shì ge fēicháng biāozhǔn de hǎo zhàngfu. | ④ 他打球的动作标准、规范。Tā dǎ qiú de dòngzuò biāozhǔn, guīfàn.